

பேங்காக் பட்டறை -அமர்வு 4: ஞாயிற்றுக் கிழமை, 8 மே 2022
கண்காணிப்பு, மதிப்பீடு, மற்றும் கற்றுக்கொள்ளுதலுக்கான
வரைவுச் சட்டகம்
(Monitoring, Evaluation and Learning (MEL) Framework)

MEL வரைவுச் சட்டகம் என்றால் என்ன?

உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு என்ற பின்னணியில் நிலைத்த தன்மையுள்ள சிறுவீத மீன்பிடியை பாதுகாத்துவதற்கான தன்னார்வ வழிகாட்டுதல்களை [Voluntary Guidelines for Securing Sustainable Small-Scale Fisheries in the Context of Food Security and Poverty Eradication](#) (SSF Guidelines) உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பின் மீன்வளத்துக்கான கமிட்டி (FAO Committee on Fisheries -COFI) 2014ல் அங்கீகாரம் செய்தது. இந்த வழிகாட்டுதல்கள், ICSF உள்ளிட்ட சமூக அமைப்புகளின் பங்கேற்பு நிகழ்வு முறையின் மூலம், மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறையை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டன. பங்கேற்ற சமூக அமைப்புகளில் ஒன்றான ICSF இதில் பெரிய பாத்திரம் வகித்தது.

SSF வழிகாட்டுதல்களை முன்னேற்றுவதற்காக பணி செய்பவர்கள் மத்தியில், வழிகாட்டுதல்களை அமலாக்கம் செய்வதற்காக கண்காணிப்பு, மதிப்பீடு, கற்றுக்கொள்ளுதலுக்கான (MEL) வரைவுச் சட்டகம் ஒன்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாகவும், பரவலாகவும் இருந்து வருகிறது. நோக்கங்களை எட்டுவதற்காகவும், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் (பத்தி 13.4), மேற்கொள்ளப்படும் கண்காணிப்பில் சிறுவீத மீன்பிடி சமூகத்தின் ஈடுபாட்டில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தை (பத்தி 13.5) மதிப்பீடு செய்ய வேண்டும் என்று SSF வழிகாட்டுதல்களே சொல்கின்றன. அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்குக் கூடுதலாக, SSF வழிகாட்டுதல்களின் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் நிறைவேற்றுவதில் உள்ள இடைவெளிகளையும் சவால்களையும் இனம் காண்பதற்கும் வழிகாட்டுதல்களை வெற்றிகரமாக, பரந்துபட்ட அளவில் அமலாக்கம் செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கும் MEL வரைவுச் சட்டகம் பயன்படுத்தப்பட முடியும்.

2020-2021ல் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பும் WorldFish அமைப்பும் சேர்ந்து, SSF வழிகாட்டுதல்கள் மற்றும் பிரதான கருத்துரு பகுதிகளையும் (அத்தியாயம் 5-9) மிக ஆழமாக ஆய்வு செய்ததன் மூலம் நகல் MEL வரைவுச் சட்டகம் உருவாக்கப்பட்டது. நிலைத்த வளர்ச்சி இலக்குள் (*Sustainable Development Goals* -SDGs) உள்ளூட்டு மக்களின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பிரகடனம் (*UN Declaration on the Rights of Indigenous Peoples* -UNDRIP) போன்ற பொருத்தமான பிற கண்காணிப்பு வரைவுச் சட்டகங்களிலிருந்தும் கருத்துகளை உள்வாங்கியதாக இந்த நகல் உள்ளது. SSF வழிகாட்டுதல்களின் கருத்துருக்கள் எந்த வழிவகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி

முன்னேறும் என்பது பற்றிய முன்வைப்புகளையும், அந்தத் தாக்கங்களை கண்காணிப்பதற்கான குறியீடுகளை உள்ளடக்கியதாகவும் MEL வரைவுச் சட்டகம் உள்ளது. இந்த நகலை விமர்சனம் செய்வதற்கும் மேம்படுத்தவும் பல்வேறு நிபுணர்களின் கலந்தாலோசனைகள் பல 2021ல் நடைபெற்றன.

MEL வரைவுச் சட்டகத்தை மேலும் செம்மைப்படுத்துவது, இறுதி செய்வது, வரைவுச் சட்டகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கும் கையேடு ஒன்றின் நகலை உருவாக்குவதற்கும் மார்ச் 2022 முதல் ICSF பணிகளைச் செய்து வருகிறது. SSF வழிகாட்டுதல்களின் உணர்வை உள்வாங்கியதான இந்த நிகழ்வுப் போக்கு, பங்கேற்பு முறையிலும், சிறுவீத மீன்பிடியில் உள்ளவர்கள் பங்களிப்பு செய்யும் வகையிலும் நிகழும். இறுதி செய்யப்பட்டுவிட்டதென்றால், MEL வரைவுச் சட்டகத்தைப் பயன்படுத்தி, தேசிய அளவிலான SSF வழிகாட்டுதல்களின் அமலாக்கத்தின் முன்னேற்றத்தை பங்கேற்பு முறையில் மதிப்பீடு செய்வதை அரசும் அமைப்புகளும் மேற்கொள்வார்கள். எங்கே முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது, எங்கே இன்னமும் பலவீனங்கள் இருக்கின்றன, அவற்றைத் தீர்ப்பது எப்படி என்பதை பளிச்சென்று வெளிப்படுத்தும் வகையில் SSF வழிகாட்டுதல்களின் அமலாக்கம் முன்னெடுக்கப்படுவதற்கு உதவியாக இருப்பதும் மேம்படுத்துவதும் தான் MEL வரைவுச் சட்டகத்தின் பிரதான நோக்கமாகும்.

விவாதத்திற்கு வழிகாட்டும் கேள்விகள்

- 1) தங்களின் அரசு SSF வழிகாட்டுதல்களை செயல்துடிப்புடன் அமலாக்கம் செய்கிறதா? தங்கள் அரசு MEL வரைவுச் சட்டகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
- 2) தங்கள் நாட்டில் SSF வழிகாட்டுதல்களின் அமலாக்கம் குறித்து தங்களிடம் உள்ள கேள்விகள் என்ன?
- 3) MEL வரைவுச் சட்டகத்தைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டியாக உள்ள கையேட்டில் என்னென்ன கேள்விகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்?
- 4) SSF வழிகாட்டுதல்கள் கண்காணிப்பு நிகழ்வு முறைக்கு தலைகீழான முறையில் MEL வரைவுச் சட்டகம் பொருந்திப் போவதை நீங்கள் எவ்வாறு மனக்கண்ணில் பார்க்கிறீர்கள்? (உதாரணம்: மக்கள் தீர்ப்பாயம் ஒன்றைச் சொல்லலாமா?)